

மாதிரி வினாத்தாள் 3

காப்பீடு 3

11th Standard

வணிகவியல்

Reg.No. :

--	--	--	--	--	--

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

Time : 01:00:00 Hrs

Total Marks : 35

3 x 1 = 3

பகுதி அ

- 1) மருத்துவக் காப்பீடு திட்டம் A-ன்படி, அதிகபட்ச பயன் எவ்வளவு?
(a) 10,000 (b) 1,50,000 (c) 1,00,000 (d) 3,00,000
- 2) மருத்துவக் காப்பீட்டில் திட்டம் A- யின் கீழ் ஒருவருக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச பயன்.....
(a) ரூ 1,50,000 (b) ரூ 15,000 (c) ரூ 50,000 (d) ரூ 1,00,000
- 3) மருத்துவக் காப்பீட்டில் திட்டம் யின் கீழ் ஒருவருக்கு கிடைக்கக் கூடிய அதிகபட்ச பயன்
(a) ரூ 9,650 (b) ரூ 96,500 (c) ரூ 50,000 (d) ரூ 25,000

பகுதி ஆ

7 x 2 = 14

- 4) காப்பீடு எடுப்பதற்கான தேவைகள் என்ன?
- 5) காப்பீடு தனியார் மயமாக்குதல் சிறு குறிப்பு தருக.
- 6) காப்பீடு பெறுநலன் -விளக்குக.
- 7) எப்பொழுது காப்பீடு பெறுநலன் இருக்க வேண்டும்?
- 8) காப்பீடு பெறுநலனுக்கு எடுத்துக் காட்டுகள் தருக.
- 9) இலாபம் இணைந்த அல்லது இணையா திட்டவாணம் -விளக்குக.
- 10) குழந்தை நலக் காப்பீட்டுறுதி திட்டவாணம் -விளக்குக.

பகுதி இ

6 x 3 = 18

- 11) காப்பீட்டின் தத்துவங்கள் யாவை?
- 12) ஆயுள் காப்பீட்டின் திட்ட ஆவணங்களின் வகைகள் யாவை?
- 13) கடல் சார் காப்பீட்டுத் திட்ட ஆவணங்களின் வகைகள் யாவை?
- 14) தீ காப்பீட்டின் திட்ட ஆவணங்களின் வகைகள் யாவை? விரிவாக்குக.
- 15) கொள்ளைசார் காப்பீடு என்றால் என்ன? அதன் வகைகளை குறிப்பிடுக.
- 16) காப்பீட்டினை தனியார் மயமாக்குதலினால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை கூறுக.
